

தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

ஆணைக்குழுவின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு (பொருத்தமானவாறு) இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, ஆணைக்குழுவின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது ஆணைக்குழுவை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

ஆணைக்குழுவின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம், ஆணைக்குழுவின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை

தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக

காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இயலுமான அளவில் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- ஆணைக்குழுவின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- ஆணைக்குழுவின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் ஆணைக்குழு இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 6,748,006 பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 7,737,999 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 989,993 வளர்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. ஊழியர் ஊதியம் ரூபா 4,990,838 அதிகரித்திருந்த போதும் மீண்டெழும் மானியங்கள் ரூபா 6,401,462 தொகையினால் அதிகரித்தமை பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், மியான்மார், தாய்லாந்து, நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நிலைபேறான அபிவிருத்திக்காக பொது மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவுப் பகிர்வை விரிவுபடுத்தும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள (BIMSTEC 2nd Expert Group) 2024 ஜூலை 25 மற்றும் 26 இரண்டு நாட்களில் நடைபெற்றிருந்ததுடன் மாநாட்டிற்காக 100 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களுக்கு உணவு பானங்கள் மற்றும் தங்குமிடத்திற்காக ரூபா 2,055,628 செலவிடப்பட்டிருந்த போதும் அந்த இரண்டு நாட்களில் 42 பிரதிநிதிகள் மாத்திரம் பங்கேற்றிருந்தனர். பங்கேற்பை உறுதிப்படுத்தப்படாததாமை மற்றும் பலவீனமான முற்திட்டமிடல் காரணமாகவும், மாநாட்டிற்கு சிக்கனமின்றி அதிகமாக செலவிடப்பட்டது.

முகாமைத்துவத்தின் கருத்துரை

பங்களாதேசம் சார்ந்த நாடுகளில் பல்துறை தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒன்றியத்தை (BIMSTEC) நடாத்தும் முக்கிய நோக்கமானது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்வதனுடாக நாட்டினுள் சமூக மற்றும் பொருளாத நிலைமையை மேம்படுத்துதல் மற்றும் வலயம் சார்ந்த ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதாகும். BIMSTEC மாநாடு தொடர்பாக கல்வி அமைச்சுடன் நடாத்தப்பட்ட கூட்டத்தின் பிரகாரம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுடன் நடாத்திய கலந்துரையாடலின் பிரகாரம் இந்த மாநாடு பௌதீக ரீதியாக நடாத்த உத்தேசிக்கப்பட்டது. மாநாட்டிற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் 50 பேர்கள் பங்குபற்றுவர் என எதிர்பார்த்து பெறுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் ஒரு நாட்டிலிருந்து இரண்டு பிரதிநிதிகளை எதிர்பார்த்த போதும் அநேக நாடுகள் ஒரு அங்கித்தவரை பங்குபற்றச் செயதன. எவ்வாறாயினும் ஆரம்ப பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது எதிர்பார்த்த கிரயத்தை விட குறைந்த கிரயம் தங்குமிடம் மற்றும் உணவு பானங்களிற்காக செலவிடப்பட்டது. அவ்வாறே உயர் தரத்திலான இந்த மாநாட்டை நடாத்தவும் முடிந்ததென.

பரிந்துரை

நிறுவன செயற்பாடுகளை சிறப்பாக திட்டமிட்டு வினைத்திறனாக மேற்கொள்வதனுடாக இவ்வாறான சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்களை இடம்பெறுவததை தவிர்க்க வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

2024 ஆண்டிற்குரியதாக ஆணைக்குழுவின் கட்டிட வாடகை செலவு ரூபா 9,644,186 தொகை மற்றும் சம்பள செலவு ரூபா 17,546,741 ஆனது. குறித்த செலவு மொத்த செலவின் சதவீதமாக முறையே 22.30 சதவீதம் மற்றும் 40.58 சதவீதமானது. அவ்வாறாயினும் இலங்கை அரசிற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப விடயம் தொடர்பாக கொள்கை திட்டமிடலின் போது மற்றும் அறிவுரை வழங்கும் உயர்ந்த நிறுவனமாக ஆணைக்குழு அதற்குரிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளிற்காக செலவிடும் தொகை ரூபா 5,525,746 ஆனதுடன் அத் தொகை மொத்த செலவின் 12.79 சதவீதம் மாத்திரமானது. நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக 2024 ஆண்டில் ஆணைக்குழு பாதீட்டின் மூலம் ரூபா 20,400,000 ஒதுக்கப்பட்டிருந்ததுடன் செலவிட்ட தொகை நிதிஏற்பாட்டின் 27.1 சதவீதமானது. அதன் பிரகாரம் நிறுவனத்தின் நோக்கத்தை அடைந்து கொள்வது தொடர்பிலான பணிகளை மேற்கொள்வது தொடர்பிலான கவனம் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.

முகாமைத்துவத்தின் கருத்துரை

நிறுவனத்தின் ஆராய்ச்சின் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் நிதி முன்னேற்றம் 12.79 சதவீதமான போதும். பௌதீக முன்னேற்றம் 80 சதவீதமானவை அடைந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு ஆராய்ச்சின் மற்றும் அபிவிருத்தி செலவுகளை குறைத்துக் கொள்ள அரச செலவின கட்டுப்பாட்டிற்காக வெளியிடப்பட்ட பாதீட்டு சுற்றறிக்கை 3/2022 மற்றும் 9/2022 ஆனது முக்கியமாக தாக்கம் செலுத்தியதுடன். அநேக நிகழ்ச்சித் திட்டங்களை நிகழ்நிலை முறையூடாக மேற்கொண்ட காரணத்தால் அதற்காக ஒதுக்கிய ஆராய்ச்சின் மற்றும் அபிவிருத்தி செலவு நிதிஏற்பாட்டை சேமிக்க முடிந்தது. எவ்வாறாயினும் கட்டிட வாடகை செலவு மற்றும் சம்பளத்திற்காக மேற்கொண்ட செலவுகளை கட்டாயமாக செலுத்த வேண்டியதால், அவ்வாறு செலவின கட்டுப்பாட்டு சுற்றறிக்கை மூலம் கட்டுப்படுத்த முடியுமான மற்றும் தாமதிக்க முடியாத செலவுகளின் காரணமாக அதற்காக கொடுப்பனவு செய்ய நேரிட்டது.

பரிந்துரை

நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களை அடைந்து கொள்ள நிதி ஏற்பாட்டை போதியளவு ஒதுக்கிக் கொள்ளவும் அவற்றை பயன்படுத்தி அந்த பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

1994 இன் 11 இலக்க கொண்ட விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தும் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் ஆணைக்குழுவினால் முன்னைய ஆண்டு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப செயற்பாடுகள் தொடர்பான மிளாய்வு அறிக்கையொன்றை அரசிற்கு வருடாந்தம் சமர்ப்பிக்க வேண்டிய போதும் மிளாய்வாண்டு இறுதி வரையும் 2023/2024 அறிக்கைக்கான தரவுகளை சேகரித்தல் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பதில் வழங்கப்படவில்லை

நிறுவன நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 ஆண்டறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்
2021 நவம்பர் 16 ஆம் திகதிய 2021/01 பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்கத்திற்குச் சொந்த தொழில் முயற்சிகளுக்கான தொழிற்பாட்டுக் கைநூலில் 6.6 ஆம் பிரிவின் பிரகாரம் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள் இந்த அறிக்கையின் திகதி வரையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரை

2022 மற்றும் 2023 ஆண்டறிக்கைகள் 2024 நவம்பர் 04 திகதி மற்றும் 2025 மார்ச் 10 ஆம் திகதி ஆணைக்குழுவினால் வரிசை அமைச்சுக்கு அங்கீகாரத்திற்காக அனுப்பியுள்ள பொதும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அங்கீகாரம் இது வரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக வரிசை அமைச்சு (விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப) அறிவுட்டப்பட்டுள்ளதுடன் உரிய அங்கீகாரம் கிடைத்த உடனே விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முயற்ச்சி எடுக்கப்படும்.

பரிந்துரை

சுற்றறிக்கை ஏற்பாடுகள் பிரகாரம் உரிய திகதிக்கு முன்னர் ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.